



அயம்பது ஆண்டுகளாக விளையாடிவரும் தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி, தசீய வாகையர் கோப்பையை இதுவரை வன்ற தில்லை. 23 ஆண்டுகளாகத் தசீய வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்றுவரும் மகளிர் கால்பந்தாட்ட அணி, இதற்கு முன் வரை

அரையிறுதிவரை மட்டுமே சன்ற திரும்பியிருக்கிறது.

தொடரும் இந்தச் சகோக வரலாறுக்கு இந்த ஆண்டு நடபற்ற தசீய வாகையர் பட்டப் கோப்பை மலம் முற்றுப்புள்ளி வதை திருக்கிறார்கள் தமிழக மகளிர் கால்பந்து அணியினர். முதன்முறையாகக் கோப்பையைப் பற்று தமிழகத்துக்குச் சிறப்பு சரேத்திருக்கிறார்கள் இந்தக் கால்பந்து மங்கைகள்.

23ஆவது சீனியர் மகளிர் தசீய கால்பந்து வாகையர் பட்டப் போட்டி ஓடிசாவில் உள்ள கட்டக் நகரில் ஜனவரி 28இல் தொடங்கி பிப்ரவரி 14 வரை நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக மகளிர் அணி தொடக்கம் முதலே அமரக்களப் படுத்தியது. லீக் சுற்றில் சிக்கிம், உத்தரகாண்ட் அணிகளைப் பந்தாடி தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. காலிறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் ஓடிசாவை எதிர்கொண்டது.

பலமான அணிகளில் ஒன்றான ஓடிசாவைத் துவம்சம் சயெ்து 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டினார்கள் தமிழகப் பெண்கள். அரையிறுதியில் தமிழக அணி, பலம் மிக்க மறேகுவங்க அணியை எதிர்கொண்டது. இந்த அணியை அநாயசமாக எதிர்கொண்டவர்கள், 4-1 என்ற கோல் கணக்கில் மறேகுவங்கத்தை ஊதித் தள்ளினார்கள்.

மக்கால் கிணறு தாண்டிய மகளிர் அணி, முழுக கிணறையும் தாண்டுவார்களா என்ற கேள்வியே இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு பலரது மனங்களிலும் எதிரொலித்தது. காரணம், தமிழக மகளிர் அணி எதிர்கொண்டது அசுர பலம் மிக்க

மணிப்பிர அணியை. தசீயக் கால்பந்து வாகையர் பட்டப் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்த அணி 18 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

இறுதிப் போட்டியைச் சந்தித்த அனுபவம் இல்லாத தமிழக அணியை மணிப்பிர அணி எளிதாக மண்ணைக் கவ்வச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் நடந்த கதை வேறு.

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிற்பாதியில் மணிப்பிர வீராங்கன்களை தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அணி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றதால், நம்பெண்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மணிப்பிர அணி 57 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பரபரப்பிட்டியது.

ஆட்டம் முடியும் தறுவாயில் மணிப்பிர வீராங்கன்களை குழுவாக ஈடுபட்டு கோல் அடிக் கப் பீரத முயற்சி எடுத்தனர். ஆனால், அந்த முயற்சி அனாதையையும் தமிழக வீராங்கன்கள் தகர்த்தனர்.

இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கால்பந்து ரசிகர்களதைத் திரும்பிப் பார்க்க வதைத்து தமிழக மகளிர் அணி.

பயிற்சியால் கிடதைத் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் சீனியர் மகளிர் அணி தசீய வாகையர் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியிருக்கிறது தமிழகம். இந்தத் தொடரில் தமிழக வீராங்கன்கள் 25 கோல்களை அடித்து அசத்தினார்கள். இதில் 10 கோல்களை அடித்து சாதனை படதைதார் கடலிர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி.

அவரே வாகையர் பட்டப் போட்டியின் ஆட்டநாயகியாகத் தேர்வானார். பி.காம். பதித் துள்ள இவர், சின்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தொடர் தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நாட்கள் சின்னையில் கடுமையாகப் பயிற்சி செய்தோம்.

பயிற்சிக் காக ஆண்கள் விடுதி அணியினருடன் மோதி நாங்கள் தயாரானோம். எங்கள் களுடைய கடுமையான பயிற்சியும் முந்தைய தொடர்களில் கிடத்த அனுபவமும் தான் எங்களுக்குக் கைகொடுத்தன.

மணிப்பூர் அணியில் உள்ளவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் இணைந்து விளையாடியிருக்கிறோம். அதனால் அவர்களின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து அதற்கு ஏற்ப எங்கள் திட்டமிடலை அமைத்துக் கொண்டோம். இதுதான் எங்களுக்கு வற்றியதைத் தடுக்க கொடுத்தது என்கிறார் இந்துமதி.

மிகுந்த உடல் உழைப்புகொண்ட கால்பந்து தாட்டத்தில் பங்கு ஏற்கும் பணிகளுக்கு அரசு வலுவையாய்ப்பு கிடக்காமல் போவதால், பல இளம் பணிகளும் தற்போது கால்பந்து விளையாட ஆர்வம் காட்டுவதில்லை என்ற வதேனையையும் மகிழ்ச்சிக்கு இடையே இந்துமதி பகிரந்துகொண்டார்.

இந்தத் தொடரில் பங்கு ஏற்ற பணிகள் அனைவரும் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள்; சாதாரணக் குடும்பப் பின்னணி உள்ளவர்கள். தங்களிடையே ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச அனுபவம் பெற்ற மணிப்பூர் அணியை மண்ணைக் கவ்வதைத் தமிழகத்துக்குப் பெருமனை சேர்த்துள்ளனர்.